இருக்கின்ற அத்துணை ஆதிதிராவிட குடியிருப்புகளுக்கும் ஒரு நீராதாரமாவது கொடுக்கப்படவேண்டுமென்ற அடிப்படையிலேதான் ஒவ்வொரு பகுதியிலேயும் இன்றைக்குக் குடிநீர் வசதிகளைச் செய்வதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. அந்த அடிப்படையிலேதான் இன்றைக்கு மாண்புமிகு உறுப்பினர் சொல்லியிருக்கின்ற அத்தனை காலனி பகுதிகளுக்கும் ஏற்கனவே நல்ல நிலையிலே நீர் வழங்கப்பட்டு இருக்கிறது. அதுவும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டி, அதிலே 5 ஹெச். பி., மற்றும் 3 ஹெச்.பி., முறையில் ஜெட் மோட்டார்களும் மற்ற மோட்டார்கள் மூலமாக இன்றைக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி மேலும் அங்கு குடிநீர்த் தட்டுபாடு இருக்கும் என்று சொன்னால் அதை நிச்சயமாக ஆய்வு செய்து, தேவையிருப்பின் ஆய்வுக்குப் பிறகு பரிசீலிக்கலாம் என்று சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 179, திரு. கே. முனிவெங்கடப்பன், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர்.

முற்பகல் 11-10

179--

கிருஷ்ணகிரி தொகுதி, பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிட நல விடுதி தொடங்குதல்

***19969**-திரு கே. முனிவெங்கடப்பன்:*

மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா--

(அ) கிருஷ்ணகிரி தொகுதி, மேகல சின்னம் பள்ளி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிட நல விடுதி தொடங்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்போது துவங்கப்படும்?

மாண்புமிகு திரு. எம். ஆனந்தன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி தொகுதி மேகல சின்னம் கிராமத்தில் ஆதிதிராவிட மாணவியர் விடுதி ஒன்று திறப்பதற்கு அரசு ஏற்கனவே 18-8-1993 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

1994 ஏப்ரல் 4]

திரு. கே. முனிவெங்கடப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வந்தவுடன் தமிழகத்தை நல்ல ஆட்சி செய்து வருகிற இதய தெய்வம் புரட்சித் தலைவியின் ஆட்சியிலே அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு அந்த மேகல சின்னம் கிராமத்திலே இருக்கின்ற உயர்நிலைப் பள்ளிக்குப் பெண்கள் விடுதி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஆகவே, தர்மபுரி மாவட்டம் மக்கள், குறிப்பாக கிருஷ்ணகிரி தொகுதி மக்கள் சார்பாக இதய தெய்வம் புரட்சித் தலைவி அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம். மேலும், பெண்கள் படிக்க வேண்டும்; பெண்கள் சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல நல்ல திட்டங்களைத் தீட்டி வருகின்ற இதய தெய்வம் புரட்சித் தலைவி அவர்களின் ஆட்சியிலே அந்த விடுதிக்கு ஒரு சொந்தக் கட்டிடத்தை இவ்வாண்டு மாண்புமிகு அமைச்சரவர்கள் தருவார்களா என்பதையும் கேட்டுக்கொண்டு மேலும் அந்த விடுதியில் உள்ள மாணவியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. அந்த எண்ணிக்கையை உயர்த்தித் தருவாரா எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு திரு. எம். ஆனந்தன்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, *1993-94* ஆம் ஆண்டு மாணவ மாணவியர் விடுதிகளுக்குக் கட்டிடம் கட்டுவதற்காக இதய தெய்வம் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கினார்கள். அந்த மூன்று கோடி ரூபாயில் ஏழு ஆண்கள் விடுதியும், ஆறு பெண்கள் விடுதியும் கட்டுவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன. வருகிற ஆண்டில் மாண்புமிகு உறுப்பினர் கூறுகின்ற மேகல சின்னம் மாணவியர் விடுதி, நிதி நிலைக்கேற்ப தேவையின் முக்கியத்துவத்தைக் கருதி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் *180*, திரு. ஆ. சுப்புரத்தினம், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.

180--

பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்தல்

***20621--திரு. ஆ. சுப்புரத்தினம்:** மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா--